

## ஹಂಡ್ರತ ಪ್ರಾರ್ಥಿಮ (ಎ) ಅವರ್ಕರುಟೆಯ ತ್ವಾ

1 رَبَّنَا تَقْبَلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿١٢٧﴾ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمِينَ لَكَ وَمِنْ ذِرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكًا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَابُ الرَّحِيمُ ﴿١٢٨﴾ (البقرة: 127,128)

ಪೊರುಳಿ: ಎನ್ಕಳೆ ಇರೆವಣೆ, ಎನ್ಕರುಟೆಯ ಇಪ್ಪಣಿಯ ಏರ್ಪುಕೆಳಾಗಿ ವಾಯಾಕ, ನಿಷಯಮಾಕ, ನೋತಾಂ ಎಲ್ಲಾವರ್ತರೆಯುಮೆ ಚೆವಿಯೆರ್ಪವನಾಕವುಮೆ ನಂಕರಿಪವನಾಕವುಮೆ ಇರುಕ್ಕಿಂಱಾಯ. ಎನ್ಕಳೆ ಇರೆವಣೆ, ಮೆಲುಮೆ, ಎನ್ಕಳೆ ಇರುವರೆಯುಮೆ ಉನಕ್ಕು ಮರ್ಹಿಲುಮೆ ಕೊಂಪಪತ್ರಿಂತವರ್ಕಳಾಕ, ಮಸೀಲಿಮೆಕಳಾಕ ಆಕ್ಕಿವೆಪಪಾಯಾಕ. ಮೆಲುಮೆ, ಎನ್ಕಳೆ ವழಿತ್ತೋಂಱವಿಲಿರುತ್ತು ಮರ್ಹಿಲುಮೆ ಉನಕ್ಕು ಕೊಂಪಪತ್ರಿಂತು ವಾಯುಮೆ ಓರು ಶಯಕತತ್ತತತ್ತತ ತೋರ್ಹವಿಪಪಾಯಾಕ. ನಾಂಕಳೆ ನಿರೈವೆರ್ಹ ವೆಣಿತ್ಯ ವழಿಪಾಟ್ರು ಮಿರೈಕಳೆ ಎನ್ಕರುಕೆಕ್ಕುಕೆ ಕಾಣಿಪಪಾಯಾಕ, ಮೆಲುಮೆ, ಎನ್ಕರುಟೆಯ ಪಾವಮಣಿಪ್ಪತ್ತ ಕೋರಿಕೆಕಣೆಯ ಏರ್ಪುಕೆಳಾಗಿ ವಾಯಾಕ. ನಿಷಯಮಾಕ, ನೋತಾಂ ಪೆರಿತುಮೆ ಮಣಿಪಪವನ್ನುಮೆ ಮಿಕ್ಕಕೆ ಕರುಣಣ್ಯಾತ್ಯೋನ್ಯಮಾಯಿ ಇರುಕ್ಕಿಂಱಾಯ. (ಅಲ್ ಪಂಂಕರಾಹ್: 127,128).

2 رَبِّ أَجْعَلْ هَذَا الْبَلَدَءَ أَمِنًا وَاجْنِبْنِي وَبِنِيْ أَنْ نِعْمَتَ تَعْبُدَ الْأَصْنَامَ ﴿٣٥﴾ رَبِّ إِنَّهُنَّ أَضَلَّلَنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَنْ تَعْفَنِ فَإِنَّهُ مِنِيْ وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ ﴿٣٦﴾ رَبَّنَا إِنَّهُ أَسْكَنْتُ مِنْ ذِرِّيَّتِي بُوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْنِكَ الْمُحَرَّمَ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْعَدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَأَرْزُقْهُمْ مِنَ الشَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ ﴿٣٧﴾ رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا تَخْفِي وَمَا نُعْلِمُ وَمَا يَخْفِي عَلَى اللَّهِ مِنْ شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ ﴿٣٨﴾ الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبْرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ ﴿٣٩﴾ رَبِّ أَجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةَ وَمِنْ ذِرِّيَّتِي رَبَّنَا وَتَقْبَلْ دُعَاءَ رَبَّنَا أَغْفِرْ لِي وَلِوَالِدَيَ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤٠﴾ (ابراهಿಮ: 35.31)

பொருள்: என் இறைவனே, (மக்காஹ்வாகிய) இந்நகரத்தை அமைதியளிக் கக்கடியதாக ஆக்குவாயாக. மேலும், என்னையும் என் மக்களையும் சிலை களை வணக்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக. என் இறைவனே, திண்ண மாக, இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டில் ஆழ்த்தி விட்டன. (என்னுடைய வழித்தோன்றல்களும் இவற்றால் வழி கெடலாம், எனவே, அவர்களில்) எவர்கள் என்னுடைய வழிமுறையின்படி நடந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, என்னைச் சார்ந்தவர்களாவர், எவர்கள் எனக்கு முரணான வழியினை மேற்கொண்டார்களோ, திண்ணமாக, என் இறைவனே, நீ பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாக வும் இருக்கின்றாய். எங்கள் இறைவனே, நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே, அவர்கள் இங்கு தொழுகையை நிலை நிறுத்தவேண்டும் என்பதற்காக (இவ் வாறு செய்தேன்) எனவே, அவர்கள் மீது அந்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக. மேலும், இவர்களுக்கு உண்பொருள்களை வழங்குவாயாக, இவர்கள் நன்றியடையவர்களாய்த் திகழுக்கும். எங்கள் இறைவனே, திண்ணமாக, நாங்கள் மறைத்துவைக்கின்ற மற்றும் வெளிப் படுத்துகின்ற அனைத்தையும் நீ அறிவாய். பூமியிலும் சரி, வானத்திலும்சரி, எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல, முதுமைக் காலத்தில் இஸ்மாயීல், இஸ்ஹாஃக் போன்ற மக்களை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் பூகழும். திண்ணமாக, என்னுடைய இறைவன் பிரார்த்தனை களைச் செவியேற்பவனாவான். என் இறைவா, தொழுகையை நிலை நிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக. என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக. எங்கள் இறைவனே, மேலும், எனது இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. எங்கள் இறைவனே, எனக்கும் என் பெற்றோருக்கும் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக (இப்ராஹீம்: 35-41).

رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَالْحِقْنِيْ بِالصَّلِحِينَ ۝ ٨٣ 3

فِي الْآخِرِينَ ۝ ٨٤ وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ ۝ ٨٥ وَاغْفِرْ لِأَنِّي إِنَّهُ كَانَ مِنَ

الْضَّالِّينَ ۝ ٨٦ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبَعْثُونَ ۝ ٨٧ يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنْوَنَ ۝ ٨٨ إِلَّا مَنْ أَتَىَ

اللَّهُ يَقْلِبُ سَلِيمٍ ۝ ٨٩ (الشعراء: 89.83)

பொருள்: என் இறைவனே, எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக, மேலும், என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக. மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக. மேலும், அருட்கொடைகள் நிரம்பிய சுவன்த்தின் வாரிசுகளுள் என்னையும் ஒருவானாக ஆக்குவாயாக. மேலும், என் தந்தையை மன்னிப்பாயாக, தின் னமாக, அவர் வழிகெட்டுபோனவர்களில் ஒருவராய் இருக்கின்றார். மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர்ப்பிக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே. அந்நாளில் செல்வழும், பின்னள களும் எவ்விதப் பயனும் அளித்திடமாட்டா. ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ் வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத்தவிர (அஷ்ஷாஃப் அரா:83-89).

#### رَبِّ هَبْ لِي مِنَ الْصَّالِحِينَ ١٠٠ (الصفات: 100) 4

பொருள்: என் இறைவனே, ஒரு மகனை நீ எனக்கு வழங்குவாயாக (அஸ் ஸாஃப் பாத்:100)

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَأَغْفِرْ لِنَا رَبَّنَا ۝ ۵ (المتحنة: 5)

பொருள்: எங்கள் அதிபதியே, நிராகரிப்பாளர்களுக்கு எங்களை ஒரு சோதனையாய் ஆக்கிவிடாதே, எங்கள் அதிபதியே, எங்கள் பாவங்களைப் பொருத்தருள், ஜயமின்றி, நீயே வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளாகவும் இருக்கின்றாய் (அல் மும்தஹினஹ்:5).

\* \* \*